

மனம்விட்டுப் பேச உதவும் புதிய சேவை

Seithi Mediacorp, 16 September 2024

மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் மனம் விட்டு தங்கள் குறைகளைப் பகிர்ந்துகொள்ள புதிய சேவை ஒன்று அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

பயிற்சிபெற்ற மனநல ஆலோசகர்களிடம் பேசி ஆலோசனை பெறலாம்.

கூடுதல் உதவி தேவைப்படுவோருக்கும் ஆலோசகர்கள் கைகொடுப்பர்.

இளம் சிங்கப்பூரர்களுக்காகக் கொள்கை ஆய்வுக் கழகம் ஈராண்டுக்கு ஒரு முறை நடத்தும் கருத்தரங்கில் அந்த விவரங்கள் சொல்லப்பட்டன.

சுலபத்தில் உதவி எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள 4 இலக்க எண்ணாக அது அமைந்திருக்கும்.

சிங்கப்பூரில் மனநல உதவி தேவைப்படுவோருக்காக 200க்கும் அதிகமான உதவி நிலையங்கள் உள்ளன.

அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாகச் சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி (Janil Puthuchery) கூறினார்.

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதன் மூலம் மட்டுமே மனநலப் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகாண முடியும் என்றார் அவர்.